



தமிழ்நாடு அரசிதழ்

சிறப்பு வெளியீடு

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 135A]

சென்னை, புதன்கிழமை, மே 12, 2010
சித்திரை 29, திருவள்ளூர் ஆண்டு-2041

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

2010ஆம் ஆண்டு மே திங்கள் 12ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க-காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டப் பேரவை சட்டமுன்வடிவு எண் 19/2010

விற்பனை வரி தொடர்பான வரி, தண்டத் தொகை அல்லது வட்டித்தொகை நிலுவைகளைத் தீர்வு செய்வதற்கு வகை செய்வதற்காகவும் அது தொடர்பான மற்றும் இடை விளைவான பொருட்பாடுகளுக்கு வகை செய்வதற்குமானதொரு சட்டமுன்வடிவு.

தமிழ்நாடு சட்டம்
1/1959.
தமிழ்நாடு சட்டம்
24/1971.
தமிழ்நாடு சட்டம்
14/1970.
மையச் சட்டம்
74/1956.

நீக்கம் செய்யப்பட்ட 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம், நீக்கம் செய்யப்பட்ட 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி(மேல்வரிச்) சட்டம், நீக்கம் செய்யப்பட்ட 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரிச் சட்டம், 1956ஆம் ஆண்டு மைய விற்பனை வரிச் சட்டம் ஆகியவற்றின்படியான வரி, தண்டத்தொகை அல்லது நேர்விற்கேற்ப வட்டித்தொகை நிலுவைகளைத் தீர்வு செய்வதற்காக வகை செய்வது உகந்ததாக இருப்பதாலும்;

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—

1. (1) இந்தச் சட்டம், 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி (நிலுவைகளைத் தீர்வு செய்தல்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு
அளவுகை
மற்றும்
தொடக்கம்.

(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.

(3) இது, மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பொருள்
வரையறைகள்.

2.(1) இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,—

(a) “விண்ணப்பதாரர்” என்றால், தொடர்புடைய சட்டத்தில் பொருள்வரையறை செய்யப்பட்டவாறான வணிகர் ஒருவர் எனப் பொருள்படும்.

(b) “வரி, தண்டத் தொகை அல்லது வட்டித்தொகை நிலுவைகள்” என்றால், 2007ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1-ஆம் நாளுக்கு முன்னதாக கணிப்பு செய்யப்பட்டிருக்கிற மற்றும் இந்தச் சட்டத்தின்படி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட தேதியன்று வசூலிக்கப்படுவதற்கு நிலுவையிலுள்ள,

(i) தொடர்புடைய சட்டத்தின்படி வரிக் கணிப்பின் பேரில் விண்ணப்பதாரர் ஒருவரால் செலுத்தத்தக்க கூடுதல் விற்பனை வரி, மேல் வரி, கூடுதல் மேல் வரி, மைய விற்பனை வரி உள்ளடங்கலான வரி; அல்லது

(ii) தொடர்புடைய சட்டத்தின்படி விண்ணப்பதாரர் ஒருவரால் செலுத்தப்படத்தக்க தண்டத்தொகை; அல்லது நேர்விற்கேற்ப

(iii) தொடர்புடைய சட்டத்தின்படி விண்ணப்பதாரர் ஒருவரால் செலுத்தப்படத்தக்க வட்டித் தொகை எனப் பொருள்படும்.

(c) “ பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பு” என்றால், 3ஆம் பிரிவின்படி நியமிக்கப்பட்ட ஓர் அதிகார அமைப்பு எனப் பொருள்படும்.

(d) “அரசு” என்றால், மாநில அரசு எனப் பொருள்படும்.

(e) “தொடர்புடைய சட்டம்” என்றால்,

(i) நீக்கம் செய்யப்பட்ட 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம்;

தமிழ்நாடு சட்டம்
1/1959.

(ii) நீக்கம் செய்யப்பட்ட, 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி (மேல்வரிச்) சட்டம்;

தமிழ்நாடு சட்டம்
24/1971.

(iii) நீக்கம் செய்யப்பட்ட 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரிச் சட்டம்;

தமிழ்நாடு சட்டம்
14/1970.

(iv) 1956ஆம் ஆண்டு மைய விற்பனை வரிச் சட்டம் என்று பொருள்படும் மற்றும் அவற்றின்படி செய்யப்பட்ட விதிகளை அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகளை உள்ளடக்கும்.

மைய சட்டம்
74/1956.

2. பொருளிலோ அல்லது தறுவாயிலோ முரணாக ஏதேனும் இருந்தாலன்றி, இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டு, பொருள்வரையறை செய்யப்படாமல், உள்ள சொற்றொடர்கள் அனைத்தும், தொடர்புடைய சட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ள அல்லது பயன்படுத்தப்பட்டுள்ள அதே பொருளையே கொண்டிருத்தல் வேண்டும்.

பெயர் குறிப்பிட்டு
நியமனம்
செய்யப்பட்ட
அதிகார
அமைப்பு.

3. இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, அரசாணது, அறிவிக்கை வாயிலாக, 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டுவரிச் சட்டத்தின் 48ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகார அமைப்புகளை பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்புகளாக நியமிக்கலாம்; மற்றும் அத்தகைய அதிகார அமைப்பு, அரசு, அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கக் கூடிய பரப்பிடம் அல்லது பரப்பிடங்களின் மீது அதிகார வரம்பினைச் செலுத்துதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்
32/2006.

தீர்வுக்கான
தகுதியுடைமை

4. இந்தச் சட்டத்தின் பிற வகைமுறைகளுக்கு உட்பட்டு, 2007ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1ஆம் நாளுக்கு முன்னதாக, தொடர்புடைய சட்டத்தின்படி எந்த வரி, தண்டத்தொகை அல்லது வட்டித் தொகை நிலுவைகளைப் பொறுத்த அளவில் வரிக் கணிப்பானது செய்யப்பட்டுள்ளதோ அந்த நிலுவைகளைத் தீர்வு செய்வதற்கான

விண்ணப்பத்தினை, விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் தேதியன்று, நீதிமன்றம் எதன்முன்பும் மேல்முறையீடு அல்லது சீராய்வு மனு எதுவும் அந்நிலுவைகளுக்கு எதிராக இல்லாத நிலையில் விண்ணப்பதாரர் ஒருவர் செய்யலாம்.

5. (1) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக அல்லது அரசானது, அறிவிக்கையின் வாயிலாக, அவ்வப்போது, குறித்துரைக்கக் கூடியவாறு பின்னர் வருகின்ற ஒரு தேதிக்குள்ளாக வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய படிவத்திலும், அத்தகைய முறையிலும் 7 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட வீதங்களில் செலுத்தத்தக்க தொகையைச் செலுத்தியதற்கான நிரூபணத்துடன், 4ஆம் பிரிவின் நோக்கத்திற்கான விண்ணப்பம் ஒன்று, விண்ணப்பதாரர் ஒருவரால், பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பிடம் செய்துகொள்ளப்படுதல் வேண்டும்.

தீர்வு
செய்வதற்கான
விண்ணப்பம்.

(2) ஒவ்வொரு வரிக் கணிப்பு ஆண்டுக்கும், தனித்தனியாக ஒவ்வொரு விண்ணப்பம் செய்து கொள்ளப்படுதல் வேண்டும்.

(3) விண்ணப்பதாரர், பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பின் முன்பு அத்தகைய விண்ணப்பத்தினைச் செய்த தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்ளாக, எந்த வரிக்கணிப்பு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது சீராய்வு அதிகார அமைப்பின் முன்பாக நடவடிக்கை அல்லது மேல் முறையீடு அல்லது நேர்விற்கேற்ப சீராய்வானது தொடர்புடைய சட்டத்தின்படி முடிவுறாதிருக்கிறதோ, அந்த வரிக்கணிப்பு அதிகார அமைப்பின், மேல் முறையீட்டு அதிகார அமைப்பின் அல்லது சீராய்வு அதிகார அமைப்பின் முன்பு (1)-ஆம் உட்பிரிவின்படி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல் ஒன்றினை அனுப்புதல் வேண்டும்.

6. (1) பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது, 5ஆம் பிரிவின்படி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்கள் சரியானவையா என்பதைத் தொடர்புடைய அனைத்துப் பதிவுருக்கள் தொடர்பாகச் சரிபார்த்தல் வேண்டும்; மற்றும் 7ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட வீதங்களில் செலுத்தத்தக்க தொகையைத் தீர்மானித்தல் வேண்டும்.

விண் ணப் -
ப தா ர ரா ல்
செலுத்தத்தக்க
தொகையைத்
தீர்மானித்தல்.

(2) பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது, விண்ணப்பதாரரால், (1)ஆம் உட்பிரிவின்படி தீர்மானிக்கப்பட்ட தொகையில் நூற்றுக்குப் பத்து விழுக்காட்டிற்கு மிகாத அளவில், விண்ணப்பத்துடன் செலுத்தப்பட்ட தொகை குறைவாக இருந்தால், வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பதாரரால் செலுத்தத்தக்க மேலுமான தொகையைக் கோரலாம்.

(3) விண்ணப்பதாரர், 7ஆம் பிரிவின்படி செலுத்தத்தக்க தொகையில் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காட்டினை விண்ணப்பத்துடன் செலுத்தாதிருந்தால், பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது விண்ணப்பத்தினை உடனடியாக நிராகரித்தல் வேண்டும்.

(4). (1)ஆம் உட்பிரிவின்படி தீர்மானிக்கப்பட்ட தொகையானது முழு ரூபாய்க்கு நெருக்கமாகக் கணக்கிடப்படுதல் வேண்டும்; மற்றும் இந்நோக்கத்திற்காக அத்தகைய தொகையானது ஒரு ரூபாயின் ஒரு பகுதியையும் கொண்டிருக்குமிடத்து; மற்றும் அத்தகைய பகுதியானது ஐம்பது பைசாவுக்கோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்தால், அடுத்த எண்ணிக்கையான ரூபாயாகக் கணக்கிடப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய பகுதியானது ஐம்பது பைசாவுக்குக் குறைவாக இருந்தால், அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதில்லை.

7. விண்ணப்பதாரரால் செலுத்தத்தக்க தொகையும் கைவிடப்பட வேண்டிய தொகையும் பின்வருமாறு தீர்மானிக்கப்படுதல் வேண்டும்:—

செலுத்தப்படத்
தக்கதெனத்
தீர்மானிக்கப்படும்
தொகைக்குப்
பொருந்துகிற
வீதம்.

(a) கணக்குகளைத் தாக்கல் செய்யாததன் காரணமாக, நன்தீர்ப்பின் பேரில் கணிக்கப்பட்ட வரி நிலுவைகளுடன் சேர்ந்த நேர் இணையான பணத்தண்டம் வட்டி ஆகிய

நிலுவைகள் தொடர்பானதாக அது இருக்குமிடத்து, விண்ணப்பம் செய்யப்படும் தேதியன்று வசூலிப்பதற்கு நிலுவையிலுள்ள வரி நிலுவைகளில் மூன்றிலொரு பங்கினை வரி நிலுவைகளின் பேரில் ஆண்டொன்றுக்கு நூற்றுக்கு ஆறு விழுக்காடு என்ற அளவில் கணக்கிடப்பட்ட வட்டியுடன் சேர்த்து விண்ணப்பதாரர் செலுத்துதல் வேண்டும்; மற்றும் அவ்வாறான வரியைச் செலுத்துவதன் பேரில், மீதமுள்ள வரி, வட்டி ஆகியனவும் மற்றும் தண்டத்தொகை முழுவதும் கைவிடப்படுதல் வேண்டும்.

(b) அந்த ஆண்டுக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வரி விவர அறிக்கையின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட வரியைவிட அதிகமாக அமைந்த, விளம்புகைப் படிவங்களைத் தாக்கல் செய்யாததன் காரணமாக சேர்ந்துள்ள வரி நிலுவைகள் எதுவும் உள்ளடங்கலான வரி நிலுவைகளுடன் சேர்ந்த நேர் இணையான தண்டத்தொகை, வட்டி ஆகிய நிலுவைகள் தொடர்பானதாக அது இருக்குமிடத்து, விண்ணப்பம் செய்யப்படும் தேதியன்று வசூலிப்பதற்கு நிலுவையிலுள்ள வரி நிலுவைகளில் மூன்றிலொரு பங்கினை, வரி நிலுவைகளின் பேரில் ஆண்டொன்றுக்கு நூற்றுக்கு ஆறு விழுக்காடு என்ற அளவில் கணக்கிடப்பட்ட வட்டியுடன் சேர்த்து விண்ணப்பதாரர் செலுத்துதல் வேண்டும்; மற்றும் அவ்வாறான வரியைச் செலுத்துவதன் பேரில், மீதமுள்ள வரி, வட்டித்தொகை ஆகியனவும் மற்றும் தண்டத்தொகை முழுவதும் கைவிடப்படுதல் வேண்டும்.

(c) அந்த ஆண்டுக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வரி விவர அறிக்கையின்படி செலுத்தவேண்டிய வரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரி நிலுவைகளுடன் சேர்ந்த நேர் இணையான தண்டத்தொகை, வட்டித்தொகை ஆகிய நிலுவைகள் தொடர்பானதாக அது இருக்குமிடத்து, வசூலிப்பதற்கு நிலுவையிலுள்ள வரி நிலுவைகள் முழுவதையும் ஆண்டொன்றுக்கு நூற்றுக்கு ஆறு விழுக்காடு வட்டியுடன் சேர்த்து விண்ணப்பதாரர் செலுத்துதல் வேண்டும்; மற்றும் அவ்வாறு செலுத்துவதன் பேரில் மீதமுள்ள வட்டியும் தண்டத்தொகை முழுவதும் கைவிடப்படுதல் வேண்டும்.

(d) தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை அல்லது அவை இரண்டின் நிலுவைகள் தொடர்பானதாக அது இருக்குமிடத்து மற்றும் விண்ணப்பம் செய்யப்பட்ட தேதியன்று வசூலிப்பதற்கு நேரிணையான வரி நிலுவைகள் எதுவும் நிலுவையில் இல்லாதவிடத்து, விண்ணப்பதாரர் தண்டத்தொகையில் நூற்றுக்கு பத்து விழுக்காட்டினையும் வட்டித்தொகையில் நூற்றுக்கு இருபத்தைந்து விழுக்காட்டினையும் செலுத்துதல் வேண்டும்; மீதமுள்ள தண்டத்தொகையும் வட்டித்தொகையும் கைவிடப்படுதல் வேண்டும்.

நிலுவைகளைத் தீர்வு செய்தலும் சான்றிதழை வழங்குதலும்.

8. (1) பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது, 6-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி தீர்மானிக்கப்பட்ட தொகையைச் செலுத்தியது பற்றி பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது, தெளிவறக் காண்பதன்பேரில், ஆணை ஒன்றின் வாயிலாக, வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை நிலுவைகளைத் தீர்த்து வைத்தல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய படிவத்தில் சான்றிதழ் ஒன்றினை வழங்குதல் வேண்டும்; மற்றும் அதன்பேரில் அத்தகைய விண்ணப்பதாரர் அத்தகைய வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை நிலுவையின் மீதமுள்ள தொகையைச் செலுத்தும் கடப்பாட்டிலிருந்தும் விடுவிக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பொறுத்த அளவில், தனித்தனியாக சான்றிதழை வழங்குதல் வேண்டும்.

(2) பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது, எழுத்துருவில் பதிவு செய்ய வேண்டிய காரணங்களுக்காக வரி, தண்டத்தொகை அல்லது வட்டித் தொகையைத் தீர்வு செய்ய மறுக்கலாம்:

வரம்புரை: ஆனால், இந்த உட்பிரிவின்படியான ஆணை எதுவும், அவ்வாறு ஆணை வழங்க மறுத்ததற்கு எதிராகக் காரணம் காட்டுவதற்கு நியாயமானதொரு வாய்ப்பினை அந்த விண்ணப்பதாரருக்கு அளிக்காமல் பிறப்பிக்கப்படுதல் கூடாது.

(3) இது குறித்து அரசினால் அறிவிக்கை செய்யப்பட்டவாறான அதிகார அமைப்பானது, பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பினால், (1)-ஆம் உட்பிரிவின்படியான சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்ளாக, எந்த நேரத்திலும் பதிவுருவில் பார்த்த மாத்திரத்திலேயே தென்படுகின்ற பிழை எதனையும் சரிசெய்து அச்சான்றிதழை மாற்றியமைக்கலாம்:

வரம்புரை: ஆனால், விண்ணப்பதாரரை எதிர்மாறாகப் பாதிக்கின்ற அத்தகைய சரி செய்தல் ஆணை எதுவும், அத்தகைய சரி செய்தலுக்கெதிராகக் காரணம் காட்டுமாறு நியாயமான வாய்ப்பு ஒன்றினை அந்த விண்ணப்பதாரருக்கு அளிக்காமல், பிறப்பிக்கப்படுதல் கூடாது.

9. 8ஆம் பிரிவின்படி வழங்கப்பட்ட சான்றிதழ் ஒன்று, அது எந்தத்தீர்வு தொடர்பானதாக இருக்கின்றதோ, அந்தத் தீர்வைப் பொறுத்த வரையில் அறுதியானதாக இருத்தல் வேண்டும். அத்தகைய சான்றிதழில் அடங்கிய பொருட்பாடு எதனையும் பொறுத்தவரையில், மறு ஆய்வு அல்லது சீராய்வு நடவடிக்கை எதிலுமோ அல்லது தொடர்புடைய சட்டத்தின்படியான பிற நடவடிக்கை எதிலுமோ மீண்டும் விசாரணையைத் தொடங்குதல் கூடாது.

தீர்வு செய்யப்பட்ட வழக்குகளை மீண்டும் தொடர்வதற்குத் தடை.

10. தொடர்புடைய சட்டத்தின் வகைமுறை எதிலும் மாறாக என்ன அடங்கியிருந்த போதிலும், 8ஆம் பிரிவின்படி, சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிற, தொடர்புடைய சட்டத்தின்கீழ் வரிக்கணிப்பு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது நேர்விற்கேற்ப சீராய்வு அதிகார அமைப்பிற்கு முன்பாக கால அளவு எதனையும் பொறுத்த அளவில் முடிவறாது உள்ள நடவடிக்கை அல்லது மேல்முறையீட்டு அல்லது சீராய்வு எதுவும், விண்ணப்பதாரரால், 5-ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின்படி விண்ணப்பம் செய்யப்பட்ட தேதியிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும். இந்தச் சட்டத்தின்படி வரி தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை ஆகியவற்றின் நிலுவைகளைத் தீர்வு செய்வதற்கான விண்ணப்பத்தினைத் தாக்கல் செய்த தேதிக்குப் பின்னர் வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை ஆகியவற்றின் நிலுவைகளைத் தீர்வு செய்யும் காலம் வரையிலும், செலுத்தப்பட்ட தொகையினைத் திரும்பப் பெறுவதற்கான உரிமை கோரிக்கைக்கான விளைவை ஏற்படுத்துகிற வகையில் வரிக் கணிப்பு அதிகார அமைப்பால் அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பால் அல்லது சீராய்வு அதிகார அமைப்பால் பிறப்பிக்கப்பட்ட ஆணை எதுவும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுதல் ஆகாது.

மேல்முறை யீட்டையும் சீராய்வையும் திரும்ப நெதல்

11. அதிகார அமைப்பு எதுவும், எந்த வரிக்கணிப்பு ஆண்டினைப் பொறுத்த வரையிலும் 5-ஆம் பிரிவின் (3)ஆம் உட்பிரிவின்படி விண்ணப்பத்தின் நகல் ஒன்று பெறப்பட்டுள்ளதோ, அந்த வரிக்கணிப்பு ஆண்டு தொடர்பாக தொடர்புடைய சட்டத்தின்படியான நடவடிக்கை அல்லது மேல்முறையீட்டு அல்லது சீராய்வு எதனையும் முடிவு செய்வதற்கு முற்படுதல் கூடாது:

ஒரு சில நேர்வுகளில் அதிகார அமைப்பானது முடிவு செய்வதற்கு முற்படுதல் கூடாது என்பது.

வரம்புரை: ஆனால், 8ஆம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவின்படி பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பினால் பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றின் மூலமாக விண்ணப்பதாரருக்கு 8ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட சான்றிதழ் ஒன்று மறுக்கப்படுமானால், தொடர்புடைய சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்கிய வகையில், அத்தகைய நடவடிக்கையை அல்லது மேல்முறையீட்டினை அல்லது சீராய்வினை முடிவு செய்வதற்கு அத்தகைய அதிகார அமைப்பு முற்படுதல் வேண்டும்.

12. (1) 9ஆம் பிரிவிலோ அல்லது 10ஆம் பிரிவிலோ என்ன அடங்கியிருந்தபோதிலும், முக்கியமான தகவலை அல்லது விவரங்களை மறைத்ததன் மூலமாகவோ, அல்லது சரியற்ற அல்லது பொய்யான தகவலை அல்லது விவரங்களைக் கொடுத்ததன் மூலமாகவோ, 8ஆம் பிரிவின்படி சான்றிதழை விண்ணப்பதாரர் ஒருவர் பெற்றுள்ளார் என்பதாகப் பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்புக்குத் தோன்றுகிறவிடத்து, அத்தகைய சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுக் காலஅளவிற்குள் அத்தகைய பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அமைப்பானது, எழுத்துருவில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காகவும் மற்றும் விண்ணப்பதாரருக்கு அதற்குரிய காரணம் காட்டுவதற்கு நியாயமான வாய்ப்பு ஒன்றினை வழங்கியதற்குப் பின்னரும், 8ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின்படி வழங்கப்பட்ட சான்றிதழைப் பின்னறவு செய்யலாம்.

சான்றிதழ் பின்னறவு செய்யப்படுதல்.

(2). (1)ஆம் உட்பிரிவின்படி சான்றிதழ் ஒன்று பின்னறவு செய்யப்பட்டால் அத்தகைய சான்றிதழில் அடங்கக்கூடிய, தொடர்புடைய சட்டத்தின்படியான நடவடிக்கை அல்லது மேல்முறையீட்டு அல்லது நேர்விற்கேற்ப சீராய்வானது, 9ஆம் பிரிவின் அல்லது 10ஆம் பிரிவின் வகைமுறைகளில் என்ன இருந்தபோதிலும், அவ்வாறு பின்னறவு செய்யப்பட்டதன்பேரில்,

உடனடியாக, உயிர்ப்பிக்கப்படுதல் வேண்டும். அல்லது பழைய நிலைக்கு கொண்டுவரப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய நடவடிக்கை அல்லது மேல்முறையீடு அல்லது சீராய்வானது இந்தச் சட்டத்தின்படி அத்தகைய நடவடிக்கை அல்லது மேல்முறையீடு அல்லது சீராய்வில் நிலுவையில் உள்ள வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை நிலுவை குறித்து எப்போதுமே, தீர்வு எதுவும் செய்யப்பட்டிராதது போன்று, தொடர்புடைய சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்கிய வகையில் முடிவு செய்யப்படுதல்வேண்டும்.

(3). (1) ஆம் உட்பிரிவிற்கு இணங்கிய வகையில் ஒரு சான்றிதழ் பின்னறவு செய்யப்பட்ட நேர்வில், 6-ஆம் பிரிவின்படி விண்ணப்பதாரரால் செலுத்தப்பட்ட தொகையானது, பின்னறவு செய்யப்பட்ட சான்றிதழின் கால அளவிற்காகத் தொடர்புடைய சட்டத்தின்படி செலுத்தத்தக்க தொகைக்கான செலுத்தமாகக் கருதப்படுதல் வேண்டும்.

தொடர்புடைய சட்டத்தின்படி அதிகார அமைப்புகளுக்குத் தகவல் அனுப்பப்படுதல் வேண்டும் என்பது.

13. தொடர்புடைய சட்டத்தின்படி விண்ணப்பதாரரினமீது அப்போதைக்கு அதிகார வரம்பு பெற்றுள்ள தொடர்புடைய சட்டத்தின்கீழ் அமைந்த வரிக்கணிப்பு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீடு அதிகார அமைப்பு அல்லது நேர்விற்கேற்ப சீராய்வு அதிகார அமைப்புக்கு, பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது,

(a) 5ஆம் பிரிவின்படி விண்ணப்பதாரர் ஒருவரால் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டது என்ற விவரத்தை;

(b) 8ஆம் பிரிவின்படி பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பினால் ஆணை எதுவும் பிறப்பிக்கப்பட்டது என்ற விவரத்தை;

(c) 12ஆம் பிரிவின்படி சான்றிதழ் எதுவும் பின்னறவு செய்யப்பட்டது என்பதான விவரத்தை; மற்றும்

(d) அது தேவையானதெனக் கருதக்கூடிய அத்தகைய பிற பொருட்பாடுகளை;

வகுத்துரைக்கப் படக்கூடிய படிவத்திலும் வகுத்துரைக்கப்படக்கூடிய முறையிலும் வகுத்துரைக்கப்படக்கூடிய கால அளவிற்குள்ளாகவும் தெரிவித்தல் வேண்டும்.

இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.

14. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால், அரசானது இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில் ஆணை ஒன்றின் வாயிலாக அந்த இடர்ப்பாட்டினை நீக்கலாம்:

வரம்புரை: ஆனால், இந்தச் சட்டமானது நடைமுறைக்கு வந்த தேதியிலிருந்து ஓராண்டு முடிவடைந்ததற்குப் பின்னர் அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது.

விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.

15. (1) அரசானது, ஒரு முன்தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையிலோ அல்லது இனி வரும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையிலோ இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.

(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்படுதல் வேண்டும். மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தால் அன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும், அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தால் அன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும், பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும் மற்றும் 14ஆம் பிரிவின்படி செய்யப்பட்ட ஆணை ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில், சட்ட பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது

அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி, அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதியோ அல்லது அறிவிக்கையோ அல்லது ஆணையோ செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமாயின், அதன்பின்பு அந்த விதியானது, அல்லது அறிவிக்கையானது அல்லது ஆணையானது அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்; அல்லது, நேர்விற்கேற்ப, செயல்வடிவம் பெறாது போதல் வேண்டும். எனினும், அவ்வாறான மாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதியின்படி, அல்லது அறிவிக்கையின்படி அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுந்நன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.

நோக்க-காரண விளக்கவுரை

நீதிப் பேராணை மனு அல்லது நீதிப் பேராணை மேல்முறையீடு ஆகியவற்றில் அடங்கிய நிலுவைகள் அல்லாத, தொடர்பான சட்டத்தின் கீழ், 2002-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31-ஆம் நாள் வரையிலான விற்பனை வரி, கூடுதல் விற்பனை வரி, மேல் வரி, தண்டத்தொகை, வட்டித்தொகை ஆகியவற்றின் அனைத்து நிலுவைகளுக்கும் பொருந்தத்தக்கவாறு, 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி (நிலுவைகளைத் தீர்வு செய்தல்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் எண் 60/2008) என்பதான சட்டம் ஒன்றினை இயற்றியதன் மூலம் வரி, தண்டத்தொகை, வட்டித்தொகை ஆகியவற்றை வசூலிப்பதை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் எளிய சமாதான திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம், 1-11-2008 முதல் 31-3-2009 வரை நடைமுறையிலிருந்து மற்றும் 3-8-2009-லிருந்து 2-11-2009 வரை மேலும் நீட்டிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி 10,250 வணிகர்கள் பயன் அடைந்தனர். தற்போது மேலுமான ஒரு கால அளவிற்காக நிலுவைத் தொகைகளைத் தீர்ப்பதற்காக அதே போன்றதொரு திட்டமொன்றை அறிமுகப்படுத்துமாறு கோரி முறையீடுகள் பெறப்பட்டுள்ளன. இந்த முறையீடுகளையும், 1-1-2007 முதற்கொண்டு செயல் விளைவு பெறும் வகையில், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம், 2006 (தமிழ்நாடு சட்டம் எண் 32/2006) நடைமுறையிலுள்ளது என்ற பொருட்பாட்டினையும் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம் மற்றும் மைய விற்பனை வரிச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்களின்படி, 31-3-2007 வரையிலான, நிலுவைத் தொகைகளைத் தீர்ப்பதற்கான ஒரு புதிய திட்டம், 2010-2011 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டது; மேலும் வணிகவரித் துறை மானியக் கோரிக்கையின்போதுகூட, இது குறித்து அறிவிக்கப்பட்டது. அதற்கிணங்கிய வகையில், அரசானது சட்டம் ஒன்றை இயற்றுவதன் வாயிலாக, மேற்சொன்ன அறிவிப்புகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதென முடிவு செய்துள்ளது.

- இந்தச் சட்டமுன்வடிவு, மேற்சொன்ன நோக்கத்தை எய்த விழைகிறது.

சி.நா.மீ. உபயதுல்லா,
வணிகவரித் துறை அமைச்சர்.

சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு

இச் சட்டமுன்வடிவின் 3, 5(1), 6(2), 8(1), 13, 14, 15 ஆகிய கூறுகள் அவற்றில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக, அறிவிக்கையை அல்லது ஆணையைப் பிறப்பிப்பதற்கு அல்லது, நேர்விற்கேற்ப, விதிகளை இயற்றுவதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றன.

2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள், இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவை அல்ல.

சி.நா.மீ. உபயதுல்லா,
வணிகவரித் துறை அமைச்சர்.

மா. செல்வராஜ்,
செயலாளர்.